

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியற்ற அபிப்பிராயம்

உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றுகைக் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று உள்ளடக்கிய 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கிணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புரைகள் உள்ளடக்கப்பட்ட பொழிப்பு அறிக்கை 2022 யூன் 02 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2022 யூன் 30 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வெளியிடப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையுடன் சேர்ந்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 உப பிரிவின் பிரகாரம் அந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

நிதிக்கூற்றுக்கள் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான அலுவலகத்தின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கமைய உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியற்ற அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் மற்றும் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றினை தீர்மானித்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் மற்றும் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளக கட்டுப்பாட்டு முறைமையினை தயாரித்து பேணிச் செல்லப்படுவதாக கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுபடுத்த வேண்டியதுடன், அந்த கட்டமைப்பின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வொன்றினை மேற்கொண்டு, அதற்கமைய கட்டமைப்பினை ஆக்கபூர்வமானதாக நடாத்திச் செல்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிரயாத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.

- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு நிறுவனத்தின் உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களை பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.
- ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்களை சமர்ப்பிக்கும் போது நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்புகள் மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமானதாகவும் நியாயமாகவும் உள்ளடங்கியுள்ளதாக,

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புகள், உள்ளக கட்டுப்பாட்டிலான முக்கியமான குறைபாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது.

## 1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்துடன் இணங்கியதாகவும்,

(ஆ) கடந்த வருடத்திற்கான நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் செய்யப்பட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 செலவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதிப்பிரமாணம் 50 இன் பிரகாரம் மதிப்பீடு முடிந்தளவிற்கு முழுமையாகவும் மற்றும் சரியாகவும் முறையாக தயாரிக்கப்படாமையால் 02 செலவு விடயங்களுக்காக வருடாந்த மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 700,000 ஆன மொத்த மதிப்பிடப்பட்ட ஒதுக்கங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2021.08.28 ஆந் திகதிய அரசு செலவுகள் மீளாய்வு தொடர்பான திருத்தத்தின் பிரகாரம் செலவு விடயங்களில் ஒதுக்கங்களின் சேமிப்புகள் தொடர்பான அத்தகவல்கள் 2021.09.21 ஆந் திகதி திறைசேரிக்கு குறியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.	செலவு மதிப்பீடுகள் தயாரிக்கும் போது நிதிப்பிரமாணம் 50 இன் பிரகாரம் யதார்த்தமாக மற்றும் சரியான மதிப்பீடு தயாரிக்கப்படல் வேண்டும்.

- (ஆ) 02 செலவு விடயங்களுக்காக 2021.08.28 ஆந் திகதிய அரசு செலவுகள் மீளாய்வு ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 2,500,000 மற்றும் ரூபா 3,000,000 ஆன தேறிய ஒதுக்கங்களில் ரூபா 2,096,982 மற்றும் ரூபா 2,978,500 அதாவது 84 சதவீதம் மற்றும் 99 சதவீதமான ஒதுக்கங்கள் சேமிக்கப்பட்டிருந்தன.
- 2021.08.28 ஆந் திகதிய அரசு செலவுகள் மீளாய்வு தொடர்பான திருத்தத்தின் பிரகாரம் செலவு விடயங்களில் ஒதுக்கங்கள் சேமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்தகவல்கள் மேலும் கொவிட் 19 தொற்று நோய் நிலைமையில் அலுவலக நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாமையாலும் அரசு செலவுகள் முகாமைத்துத்தினாலும் எதிர்பார்த்த செலவுகள் மட்டுப்படுத்தப்பட்டன.
- நிதிப்பிரமாணம் 50 இன் ஏற்பாடுகள் பிரகாரம் சிக்கனம் மற்றும் செயற்திறன் தொடர்பாக முறையாக கருத்திற் கொள்ளப்பட்டு யதார்த்தமான செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும்.
- (இ) செலவு விடயம் 1409 இற்கு நிதிப் பிரமாணம் 66 மாற்றங்களின் மூலம் ரூபா 100,000 ஆன ஒதுக்கங்கள் பெறப்பட்டிருந்தும் வருட இறுதியில் ரூபா 371,734 ஆன ஒதுக்கங்கள் சேமிக்கப்பட்டிருந்ததால் ஒதுக்கங்களின் மாற்றங்கள் முறையாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தமை அவதானிக்கப்படவில்லை.
- எதிர்காலத்தில் இது தொடர்பான கவனம் கோரப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
- தேவையின் பிரகாரம் திட்டமிடப்பட்டு மேலதிக ஒதுக்கங்கள் பெறப்படுதல் வேண்டும்.

## 2.2 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உடன்படல்.

### கணக்காய்வு அவதானிப்புகள்

### கணக்கீட்டு உத்தியோகத்தின் கருத்துரை

### பரிந்துரை

- (அ) கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கூற்றில் (குறிப்பு iii) மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கூற்றில் (குறிப்பு iv) காட்டப்பட்டிருந்த பொறுப்பு மீதிகள் திறைசேரிக் கணக்குக் கூற்று SA-92 இல் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
- சிசாஸ் நிகழ்ச்சித் திட்டத்தில் பொறுப்புக்களாக உள்ளடக்கப்பட்ட போதிலும் ஆனால் தொழில்நுட்ப தவறு காரணமாக திறைசேரிக் கணக்குக் கூற்றில் 2020 ஆம் வருடத்திற்கான தரவுகள் வெளிக்காட்டப்பட்டிருக்க வில்லை.
- அனைத்து கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் திறைசேரி கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் கணக்குக் கூற்றுடன் இணங்கி இருத்தல் வேண்டும்.
- (ஆ) 2021 திசெம்பர் 31 இல் நிதிக் கூற்றில் காட்டப்பட்டிருந்த மொத்தம் ரூபா 1,990,342 ஆன பொறுப்புக்கள், பொறுப்புக்கள் பதிவேட்டில்
- பொறுப்புக்கள் பதிவேட்டில் பொறுப்புக்களைத் தீர்ப்பது தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படுவதற்கான
- அனைத்துப் பொறுப்புக்கள் மற்றும் அவை தீர்க்கப்படுவது தொடர்பான விபரங்கள் பொறுப்புக்கள்

உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், நடவடிக்கை எடுக்கப்படும். அதில் பொறுப்புக்களைத் தீர்ப்பது தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

பதிவேட்டில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

### 2.3 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை.

மாதிரிக் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களின் ஏற்பாடுகளுடன் இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே விபரமாகக் காட்டப்பட்டுள்ளது.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை.	இணங்காமை.	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு நிதிப்பிரமாணக் கோவை நிதிப்பிரமாணம் 1645	வாகனத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தரினால் தமது பொறுப்பில் உள்ள ஒவ்வொரு வாகனத்திற்கும் 267 ஆம் பொது மாதிரிப் படிவத்தின் பிரகாரம் லொக் குறிப்புப் புத்தகம் வைக்கப்பட வேண்டிய போதிலும் நிறுவனத்தின் குழாம் வாகனங்களுக்கான லொக் குறிப்புப் புத்தகம் பேணப்பட்டிருக்கவில்லை.	நி.பி 1645 (அ) பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து விடயப் பரப்பு உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.	நி.பி 1645 (அ) ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2021 நவம்பர் 26 ஆம் திகதிய 03/2021 ஆம் இலக்க அரச கணக்குகள் வழிகாட்டி			
(i) 3.1 பிரிவு ஆம்	புதிய சிகாஸ் வெப்தள முறைமையில் பெறப்பட்ட SA 40, SA 41, SA 60 மற்றும் SA100 இல் இறுதி திறைசேரிக் கணக்குக் கூற்று நிதிக் கூற்றுக்களில் இணைக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றேன். எதிர்வரும் வருடத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்.	2021.11.26 ஆந் திகதிய 2021/03 ஆம் இலக்க நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான அரச கணக்குகள் வழிகாட்டிகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ii)	3.4 பிரிவு ஆம்	ஒவ்வொரு செலவு விடயக் குறியீடுகளின் கீழ் அனைத்து செலவு விடயங்களுக்கும்மான மொத்த தேறிய ஒதுக்கங்கள் மற்றும் உள்ளபடியான செலவுகள் என்பவற்றுக்கிடையே வேறுபாடு மற்றும் அவ் வேறுபாட்டிற்கான காரணங்கள் ACA – 2(ii) மாதிரிப்படிவத்தில் காட்டப்பட வேண்டிய போதிலும் செலவு விடயம் 2401 இல் 99 சதவீதமான ஒதுக்கங்கள் சேமிக்கப்படுவதற்கான காரணம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை	எதிர்காலத்தில் ஒவ்வொரு செலவு விடயங்களினதும் சேமிப்புக்களுக்கான காரணத்தைக் குறிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	2021.11.26 ஆந் திகதிய 2021/03 ஆம் இலக்க நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான அரச கணக்குகள் வழிகாட்டிகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(iii)	ஏசீஏ – 06 மாதிரிப்படிவம்	புதிய வெப்பதளத்தின் உருவாக்கப்பட்டிருந்த நிதியல்லாச் சொத்துக்கள் அறிக்கைக்குப் பதிலாக நிறுவனத்தின் நிதியல்லாச் சொத்துக்கள் அறிக்கை ACA-6 மாதிரிப் படிவத்தில் இணைக்கப்பட்டிருந்தது.	சிகாஸ் மூலம் ஏற்றுக்கொள்கின்றேன். தவறுதலாக ஏற்பட்டுள்ளது எதிர்காலத்தில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	2021.11.26 ஆந் திகதிய 2021/03 ஆம் இலக்க நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான அரச கணக்குகள் வழிகாட்டிகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 சொத்து முகாமைத்துவம்

##### கணக்காய்வு அவதானிப்புக்கள்

##### கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

##### பரிந்துரை

செலவுத் தலைப்பு 04 இன் ஒதுக்கங்கள் மூலம் 2021 ஆம் வருடத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த ரூபா 9,383,680 பெறுமதியான அலுவலக உபகரணங்கள் ரூபா 5,595,188 பெறுமதியான இயந்திரங்களும் செலவுத் தலைப்பு 234 இற்கு உரிய பொருட் பதிவேட்டுப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

உயர் நீதிமன்றப் பதிவாளர் திணைக்களத்திற்குச் சொந்தமான ஒரு களஞ்சியசாலையொன்று காணப்படுவதுடன் ஒரு களஞ்சியப் பொறுப்பாளர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். ஆகையால் தலைப்பு இலக்கம் 04 இற்கு வேறு பொருட் பதிவேட்டுப் புத்தகம் பேணப்படவில்லை என்பதுடன் எதிர்காலத்தில் இதை முறைமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நிதிப்பிரமாணம் 454 (I) இன் பிரகாரம் செலவுத் தலைப்பு 04 இற்கு வேறு பொருட் பதிவேட்டுப் புத்தகமொன்று பேணப்படுதல் வேண்டும்.

### 3.2 முகாமைத்துவ பலவீனங்கள்

#### கணக்காய்வு அவதானிப்புக்கள்

#### கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

#### பரிந்துரை

(அ) அரசு உத்தியோகத்தரின் முற்பணை “பி” கணக்கில் திணைக்களப் புத்தகத்தின் பிரகாரம் கடன் நிலுவை மற்றும் கணனி அச்சீட்டுக் குறிப்புக்களின் பிரகாரம் கடன் நிலுவைகளுக்கிடையே 2011 ஆம் வருடத்திலிருந்து முன் கொண்டு வரப்பட்டுக் காணப்பட்ட ரூபா 68,245 ஆன வேறுபாடு தொடர்ந்தும் தீர்க்கப்படாது மீளாய்வாண்டு வரையில் முன் கொண்டு வரப்பட்டிருந்தது.

ரூபா 68,245 ஆன வேறுபாட்டைத் தீர்ப்பதற்காக திறைசேரியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் தொடர்ந்தும் அந்நிலுவையைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பல வருடங்களாக திணைக்களப் புத்தகங்களில் காட்டப்பட்டுள்ள இந் நிலுவை தீர்க்கப்பட வேண்டும்.

(ஆ) பேணப்பட்டு வருகின்ற முற்பணக் கட்டுப்பாட்டுக் கணக்கு முறையாக எழுதப்பட்டு, மாதாந்த திறைசேரி கூற்றுக்களுடன் இணக்கம் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2021 ஆம் வருடத்தில் நிலவிய பல்வேறு காரணங்களினால் முற்பணக் கட்டுப்பாட்டுக் கணக்கு முறையாக மாதாந்தம் இணக்கம் செய்யப்படுவதற்கு முடியாதிருந்ததுடன் 2022 ஆம் வருடத்தில் அது முறையாக செய்யப்பட்டுள்ளது.

2017 யூலை 05 ஆந் திகதிய 256/2017 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையினால் பிரகாரம் முற்பணக் கட்டுப்பாட்டுக் கணக்கு முறையாக எழுதப்பட்டு சமப்படுத்த வேண்டியதுடன் மாதாந்தம் திறைசேரிப் புத்தகத்துடன் திணைக்களப் புத்தகம் இணக்கம் செய்யப்பட வேண்டும்.